



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,794 — FRIDAY, MAY 13, 1955

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices.—		Land Sales by the Settlement Officers.—	
Preliminary Notices	—	Western Province —
Final Orders	761	Central Province —
Land Sales by the Government Agents —		Southern Province —
Western Province —	Northern Province —
Central Province —	Eastern Province —
Southern Province —	North-Western Province —
Northern Province —	North-Central Province —
Eastern Province —	Province of Uva —
North-Western Province —	Province of Sabaragamuwa —
North-Central Province —	Land Acquisition Notices 762
Province of Uva —	Notices under the Land Development Ordinance 760
Province of Sabaragamuwa —	Land Redemption Notices 770
		Miscellaneous Land Notices —
		Lands under Peasant Proprietor Scheme —

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries for fee or reward, &c

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,215 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,537 of June 12, 1953, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Galweheragama (Part of) in the Mahagalboda Megoda Korale North of the Weudawil Hatpatuwa of the Kurunegala District in the North-Western Province and described as lot 5 in preliminary plan No. A 409 (vide Settlement Notice No. 2,869)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said land be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this fifth day of March, 1955

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

Sub- Lot No.	divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub- section under which settled	SCHEDULE On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
5	—	54	2 26	—	5 (1) The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 22nd day of March, 1955.

CHARLES ABAYASHEERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 219 (Badulla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,640 of February 12, 1954, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Kotatalawa in the Bmtenna Korale of the Bmtenna Division of the Badulla District in the Province of Uva, and described as lots 1, 2 and 3 in preliminary plan No. A 267 (vide Settlement Notice No. 2,962):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty-fourth day of February, 1955.

V. P. A. PERERA,
Assistant Settlement Officer.

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	1 3 36 3	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 0 25 1	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 1 34 9	—	5 (1)	The Crown	—	—	—	—

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 205 OF 1955

Reference No LD 7347/J/AL/1546

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, April 29, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

I		SCHEDULE	II
Government Agent, Assistant Government Agent or other authorized officer			Description of Land
The Assistant Government Agent, Hambantota District or other officer authorized by him		Lots 241, 242, 243, 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 252, 253, 254 and 255 in supplement No 3 to final village plan 633	

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 206 OF 1955

Reference No LB 4190/J/LLD/149/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, April 29, 1955

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

I		SCHEDULE	II
Government Agent, Assistant Government Agent or other authorized officer			Description of Land
The Assistant Government Agent, Vavuniya District or other officer authorized by him		Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,892	

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 207 OF 1955

Reference No LD 4133/J/HLG/506.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, April 29, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

I		SCHEDULE	II
Government Agent, Assistant Government Agent or other authorized officer			Description of Land
The Government Agent, Central Province or other officer authorized by him		Lots 1 and 2 in preliminary plan A 2,110	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 208 of 1955

Reference No LD. 1270/J 54 L 339.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950 as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayako, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in Column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in Column II of that Schedule.

Colombo April 30, 1955

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Nuwara Eliya District or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28½, 29, 30, 30½, 31, 32, 33, 34, 35, 36, 37 and 38 in preliminary plan A 2,084

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 209 OF 1955

Reference No LM. 5529/J/E/547/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayako, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, April 30, 1955

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Kegalle District or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 800

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 210 OF 1955

Reference No. LD/733/J/PI/245/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, April 30, 1955

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Nuwara Eliya District or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 2,188

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 211 OF 1955

Reference No Q. 4542/J/LG/2838.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in Column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in Column II of that Schedule.

Colombo, May 3, 1955

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 3,678

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 212 OF 1955

Reference No Q 3648/J/HLG/428.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in Column I of the Schedule hereto, to take possession of the said land specified in the corresponding entry in Column II of that Schedule

Colombo, May 3, 1955

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorised by him	Lots 1, 2, 3, 4, 6, 7, 9, 10, 11, 12 and 13 in preliminary plan A 3,316

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that land called Welikalawatta in extent about 10 acres, situated in Welikada Village, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows:—

North and north-east by gardens of grass fields claimed by Messrs. S. D. M. Jawfer, A. F. M. Junaid and W. A. Don Francis,
East, south-east and south by the Nawala Ela which forms the boundary between Welikada and Etul Kotte and Nawala;
West by P. W. D. road from Welikada to Nawala

Ref. No Q 4845/J 55 S 51
Colombo, April 22, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Seven allotments of land called Hikgahawatta, Kahawatta, Gederakumbura, Kantheriyana, Wattabadakattiya, Gurungedera, Kandekumbura, Palleanakumbura and Dolamunakumbura, totalling in extent about 1 A. 1 R. 2 5 P, situated in Dodampapitiya village, Pasdun Korale West, Kalutara District; and bounded as follows:—

Lot	<i>Nature and Extent</i>	<i>Boundaries</i>
1	Rubber and jungle 0 A 1 R. 4 P.	North by Kahawatta and Mahagederawatta; East by Ela; West by Gonsuduruwatta and Hikgahawatta; South by Balagewatta and Gonsuduruwatta;
2	Paddy 0 A. 0 R. 37 5 P	North by Pitadeniyakumbura; East by Ela; West by Aswedduma; South by Mahagederawatta;
3	Paddy 0 A 1 R. 20 P.	North by Nagahapelessa; East by Peasant allotment of Kando; West by Ela; South by Iriyagahaladda;
4	Paddy 0 A 0 R. 23 P.	North by Gurungedera; East by Paddy land; West by Kantheriyana; South by Kantheriyana;
5	Paddy 0 A 0 R. 11 5 P.	North by Kandekumbura; East by Peasant allotment; West by Ela; South by Kantheriyana;
6	Paddy and rubber 0 A 0 R. 10 5 P.	North by Palleanakuwaasse Kumbura; East by Kandewatta; West by Kandeasse Kumbura; South by Garayakagedera;
7	Paddy 0 A. 0 R. 16 P.	North by Dola; East by Dolamunawatta; West by Kottalakumbura; South by Palleanakuwaasse.

Ref No. J 54 L 44/LH 1100,
Colombo, November 24, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The land called and known as Galewatta, part of assessment No. 3, Slaughter House Road, situated at Deiyannowela, Ward No 15 within the Municipal limits of Kandy, Gangawata Korala, Kandy and Pata Howahota, Kandy District, in extent 0A. 0R. 0² 43P., surveyed and described as lot 1 in preliminary plan A 2,082.

Ref No L D 4643/J/LG/2409
Colombo, April 21, 1955

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of 0A 3R 10 3P., out of the lands called Bogalawatte, Pokunowatta and Pattinigowatta, situated at Nambala village, Gangaboda Pattu, Matara District and described as lots 1 to 5 in P A 1,436

Ref No J55 E44-LB 2246
Colombo, April 23, 1955

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No, LA/LG/54/34

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 5 acres (excluding V C Office premises and the approach road to same) out of the land called Daisy Valley Estate, situated in Pahamundana Village, Weligepola Palata, Woudawilli Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by portion of Daisy Valley Estate belonging to Mr H A Piyadasa,
East by portion of Daisy Valley Estate belonging to Messrs P S Segu Dawood and U S. Simon,
South by portion of Daisy Valley Estate belonging to Mr P S. Sogu Dawood and portion of V. C. cart road,
West by Paragahadeniya-Pussella P W D road

Ref No J54 LG 414
Colombo, March 25, 1955

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No. LA/LG/54/31.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 20 perches out of the land called Wilapolawatta, situated in Wilapala Village, Happangamuwa Palata, Yatampattu Korala, Katugampola Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by footpath (lot 39 in F. V. P. 2,158),
East by Dandagamuwa Oya,
South by Wilapala Estate (lot 37 in F. V. P. 2,158 and paddy field, T. P. No. 268,107),
West by lot 40 in F. V. P. 2,158.

Ref No J54 LG 330
Colombo, March 24, 1955.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No. LA/CI/54/36.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres out of the land called Pinkumbura, situated in Wattegedera Village, Wattegedera Palata, Katugampola Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by coconut estate claimed by Mr. C. S. Wattegedera;
East by paddy field claimed by Mr Gomis Hamy,
South by Ela and paddy field claimed by V. H.
West by paddy field claimed by Ranagalala temple.

Ref. No. J54 HA 424.
Colombo, March 17, 1955.

P. B BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No. LA/LG/55/39

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, do hereby under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 32 ft x 24 ft out of the land called Marandagahapillawa, situated in Waguruwala Village, Raddalana Palata, Katugampola Hatpattu, Kurunegala District, and bounded as follows :—

North by Waguruwela Kanumada V C road ;
East, south and west by remaining portions of the same land.

Ref No. J55 LG 82
Colombo, April 21, 1955.

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) The land known as Dematagahadama in extent about 8 perches situated in Walahaviddawewa village. Tulana 26, Kalpe Korale, Hurulu Palata, Anuradhapura District, and bounded as follows :—

North by Reservation for the Medawachchiya, Horowpotana Road ;
South and west by private land claimed by P. Ranhamy. (7755/8)
East by Diyagillama of Walahawiddawewa Tank.

(2) The land known as Kongahadama in extent about 1 rood and 4 perches situated in Walahawiddawewa village, Tulana 26, Kalpe Korale, Hurulu Palata, Anuradhapura District, and bounded as follows :—

North and east by private land claimed by A. Silambuwa and others (4010/932) ;
South by Reservation of Medawachchiya-Horowpotana Road ;
West by Reservation for Walahawiddawewa Tank.

Ref. No. J/54 L 486.
Colombo, April 6, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested on me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Candauda Arachchige Dharmapala, Acting Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the land described below should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act

Colombo, May 2, 1955.

C. A. DHARMAPALA,
Acting Minister of Industries, Housing and Social Services.

DESCRIPTION

A block of land known as "Fatima Farm" bordering Maharagama-Bokundara Road, situated in the Village Headman's Division of Arawwela, D. R. O's Division of Pihyandala, Colombo District, in extent 3 acres and 16 perches approximately, and bounded as follows :—

North by road from Bokundara to Maharagama ;
East by Gorakagahawatta of Weragalage Don Arnolis and Kahambilyakanatta of Hapuachchige Deonis,
South by Kahambilyawatta of Hapuachchige Deonis ;
West by Galewatta and Godaporagahawatta of Elwitigalage Don Paulis.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. Q.2722/J54 LG 494.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose—

Description of the land to be acquired :

Preliminary plan A 2,214 Village—Nikawala Village

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A R P.
1	Nugagahawatta	Garden over 50 years	K. D. P. A. Banagala, Veda Muhandram, Kotalawalagamage Betchohami, Kodikara Arachchige. Singhappuhamy, all of Nikawala	0 0 01.9
2	Do.	Rubber garden	do.	0 0 01 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Welke Resthouse, on July 6, 1955, at 11 a. m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 22, 1955, the nature of the interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, May 5, 1955.

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L. H. 987.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

P P A. No. 3,756 Village—Miwanapalana, Udugahapattuwa, Raigam Korale, Kalutara District

Lot	Name	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
1	Mahakumbura	Paddy field contains a bund and a sluice	Haputantrigo William Singho and Haputantrigo Nomis Singho, both of Miwanapalana	0	0	1 4
2	Pitawalakumbura	do ..	D E Aboyratna of Miwanapalana	0	0	0 6
3	Pitawalaowitakumbura	do ..	Haputantrigo Aron Singho of Miwanapalana	0	0	35 0
4	Aswedduma	do	H D M. Wickramaratna, H. D Podiappuhamy, J Chalis Singho, H. Munis Appu and H Aron Singho, all of Miwanapalana	0	0	31 1
5	Mahakumbura	Paddy field contains a bund	Haputantrigo Horas Singho and Haputantrigo Munis Appu, both of Miwanapalana	0	0	16 4
6	Mahakumbureowita	Paddy field contains a bund (no cultivation)	Haputantrigo Horas Singho of Miwanapalana	0	0	18
Total ..				0	2	23 4

All persons interested in the aforesaid lands to be acquired are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Horana Resthouse, on June 28, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 18, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, April 29, 1955

R L BALASURIYA,
Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LA 3455/A,

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

Preliminary plan No. A 2,230 Village—Narangolle

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
1	Kawdagammanna Estate	Tea 35 years, high jungle and rubber 35 years	K P. Maricar of Rattota	8	1	14
2	Do	Tea 35 years, tea abandoned and high jungle	do. ..	22	1	28
3	Do.	Tea 35 years and high jungle containing scattered old tea bushes	do. ..	3	2	12
4	Kudugalheeriyahena	Chena ..	K. V. Marimuttu of Rattota ..	1	0	31
Total ..				35	2	5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on June 24, 1955, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 17, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, May 4, 1955.

A L PEERMA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L 3331.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Preliminary plan No. A 2,056. Village—Tittwelgolla

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P.
1	Weehenekumbura	Paddy field ..	Vidane Henayalge Kapuwa ..	0	0	20. 2
2	Megodatumpola	do. ..	Ambulambe Anumetigedera Heen Banda, ditto Ran Menka	0	0	11. 5
3	Paspala	do. ..	Ambulambe Herat Mudyansele Udugamagedera Muttu Banda, ditto Ran Menka, ditto Ekanayake	0	0	11. 1
Total ..				0	1	2. 8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Resthouse, Dambulla, on June 18, 1955, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 11, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

N. B.—The Notice No. L 3331 dated January 6, 1954, published in the *Government Gazette* No. 10,632 of January 15, 1954, is hereby cancelled.

The Kachcheri,
Matale, May 5, 1955.

E. H. SENEVIRATNA,
Additional Assistant Government Agent.

N B.—Please quote reference No in all letters in this connection.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Reference No J/AL/1262/LD 7341

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P
Supplement No 2 to final village plan No 629 Village—Lucasgoda						
43	Lucas dapela idama	Paddy field contains wattle and daub, thatched hut	Mrs. P M Andrado, Hambantota	0	0	30.1
44	Baharwalakumbura	Paddy field	T K Burah, Hambantota	0	0	15.3
46	Baharwala	do.	D A. Silva Wickramasuriya, Kathaluwa, Ahangama	0	0	0.4
47	Baharwala alias Palugahakumbura	do.	T K Burah, Hambantota	0	0	6
48	Baharwala	Garden contains 3 plantain bushes	do.	0	0	1
Supplement No. 2 to final village plan No. 634 Village—Tihawa South						
125	Kasingama	Paddy field	(1) Mr C L M Murrath, District Court, Tangalla, (2) Mrs O M A Wahid, Cassim Villa, Tangalla, (3) Mrs M I M Suffian, Cassim Villa, Tangalla, (4) Mrs Sitti Kadija Abideen, Lake View, Tangalla; (5) Miss Sitti Zawhar Abideen, Lake View, Tangalla; (6) Mohamed Wazir Abideen, Lake View, Tangalla; (7) Z A M Zaheer, 69, Ketawalamulla Lane, Dematagoda, Colombo; (8) M R A Razick, 69, Ketawalamulla, Dematagoda, Colombo; (9) Mrs. M T Hashim, Mazeeda Lodge, Tangalla; (10) Mrs A. B. M Nazeer, Miella via Hakmana; (11) M C A. Cader, Municipality, Kandy; (12) M. C M Abdul Wahid, 69, Ketawalamulla Lane, Dematagoda; and (13) Mrs. M R Haniffa, Tangalla	0	0	22.4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Hambantota Kachcheri, on July 14, 1955, at 2 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 7, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Hambantota, May 2, 1955.

J. J. RAJANAYAGAN,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No LA 2965/J. 54 D 468.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P
Preliminary Plan No A 1,100. E. P.—Town Udayar's Division of the D R. O's Division of Trincomalee Town and Gravets						
1	Kadatkaravalavu, assessment No 204, Inner Harbour Road	Garden contains 2 coconut trees 40 and 60 years and 3 permanent buildings	G M Aaron Silva, General Merchant, North Coast Road, Trincomalee	0	2	7.55
2	Kadatkaravalavu, assessment No 198, Inner Harbour Road	Garden contains 8 coconut trees 20 to 40 years, 5 permanent buildings and part of 1 temporary building	K Samy, Building Contractor, Trincomalee	1	2	26.81
3	Kadatkaravalavu, assessment No 192, Inner Harbour Road	Garden contains 22 coconut trees 30 to 40 years, one palmyrah tree 35 years, one temporary building and part of one permanent building	P K Rudra, 253, Dockyard Road, Trincomalee	0	2	0.03

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Trincomalee Kachcheri, on June 13, 1955, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 1, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Trincomalee, May 4, 1955

ANTON R McHEYZER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. J/LG/654/53/LM 5539.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Preliminary plan No A 804. Village—Pitihuma (part) Ward No. 3—Pitihuma, within the U C. limits of Kegalla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kottagamawatta, Part of assessment No. 350, Colombo-Kandy Road	Coconut garden 40 years, (No trees in this portion)	Mrs. T. B. Panabokka, 57/4, Flats, Dickman's Road, Havelock Town, Colombo	0	0	2.38
Total				0	0	2.38

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on July 5, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 28, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kegalla, May 5, 1955.

A. L. PERERA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No J/HLG/1551/LM 5357

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following allotments of land which are required for a public purpose —

Description of the lands to be acquired.

Extract No 5 to T S T plan No 27. Village—Mawanolla

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent	
				A	R P.
1	Thotiyawalakumbura	Paddy field	A K M Abdul Caffoor, A K. M. Soyadu Mohammed, A M A A Rahman Marikkar, all of Hinguloya, Mawanolla	0	2 34
2	Do	do	M S Samsudoon Lobbo, General Merchant, Mawanolla	0	1 18 4
Total				1	0 12 4

All persons interested in the aforesaid lands are hereby required to appear before me at Mawanolla Resthouse, on July 7, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 30, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the computation of such amount

The Kachcheri,
Kegalla, May 5, 1955

A L PERERA,
Assistant Government Agent, Kegalla and
Acquiring Officer of Kegalla District.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Kalutara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 9 30 a.m., on Tuesday, June 14, 1955, at the Kalutara Kachcheri, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

- 2 The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 01 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948
- 3 Every applicant must attend the Land Kachcheri in person or depute someone to represent him
- 4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Kalutara.

Colombo, May 10, 1955

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of the Lands referred to above

L. C's No	Plan No and Village	Lot No.	Name of Permit-holder or Applicant	Extent	
				A.	R. P.
LRO/APL 238	P. P. A. 3099—Dambara	1	W. D. Kumatherns	3	1 38
LRO/APL. 5830	P. P. A. 3378—Kahatapitiya	1	A Robert de Silva	7	3 37
LRO/APL. 240	P. P. A. 3513—Handupolpola	1	W. Nomas Singho	2	0 01
LRO/APL 957	P. P. A. 3279—Heralattuduwa	20, 22, 23 and 24	D D A. Wadyasekera	9	3 39
		1, 3, 5, and 5½	D D H. Wadyasekera	9	3 39
		2, 6, 8, 9, 12, 16 and 19	Mrs C. de S Wijeratno	9	3 39
		4, 17, 18 and 21	Mrs D. S. Wijesundera	9	3 39
LRO/APL 5348	P. P. A. 3221—Maha Palyagala	1, 2, 3, 4 and 8	M Anthony Fernandez	0	3 29
LRO/APL 3137	P. P. A. 2551—Rannungala	1 and 2	Mrs. A Nouna Fernando	0	0 33 52
LRO/APL 2163	P. P. A. 3300—Kuruppumulla (part)	1	K Don Simon	0	1 32 2
LRO/APL 3448	Sup No 3 to F V P. 134—Mahagama South	664	U. L. M. Abdul Hameed Marikkar	10	1 04
LRO/APL. 5871	P. P. A. 3548—Indigastuduwa	1	A. Abraham Singho	0	3 08

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Central Province, Kandy, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, June 27, 1955, at the Kachcheri, Kandy, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

- 2 The grants will be subject to all the conditions contained in the first Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948
- 3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him
- 4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Central Province

Colombo, May 5, 1955.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of Land referred to above

L. C's Reference No	Lot No.	Name of Applicant	Extent	
			A	R P
LRO/APL 644	3 and 4	P P A. 1,647, Etulgama Village in Kandy and Pata Hewahota Division. Mrs Muriel Gortruedo Halangoda, 140, Erawwala Road, Pannupitiya	15	0 24
LRO/APL 1102	1 and 2	P P A. 1,697, Wewala Village in Haispattuwa Division. Mr. W Stephen Brito, 20, Modawelikada Road, Rajagiriya	2	1 11

G A's No LR 1309
L. C's No LRO/APL 2233.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, North Central Province, Anuradhapura, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 a.m. on June 22, 1955, at the Tammanewa Dispensary, Tammanewa, Anuradhapura, to select persons to receive grants for the Crown Lands particulars of which are given below

2 The grant will be subjected to all conditions contained in the First Schedule of the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and the regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, North-Central Province, Anuradhapura

A. C. L. ABREYASUNDERE,
Assistant Land Commissioner

Colombo, May 5, 1955

Particulars of Land referred to above

Sup No. 1 to final village plan No 764

Village—Sippukulama

Lot	Name of Permit-holder or Applicant	Extent	
		A.	R. P.
98	Herat Banda Dharmaraja Kumaransekera of Konketupathana, Sippukulama	3	0 39

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE PERMITS (MIDDLE CLASS CEYLONESE)

NOTICE is hereby given that the Assistant Government Agent, Trincomalee, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at the Trincomalee Kachcheri, at 9 30 a.m. on June 8, 1955, to consider applications for lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof :—

2. Allotments will be confined to Middle Class Ceylonese

3 All applications must reach the Assistant Government Agent at the Trincomalee Kachcheri on or before June 1, 1955, on Form L C 44 obtainable at all Kachcheris.

4 Applicants should be prepared to cultivate the land. They should produce proof at the Land Kachcheri of their ability to develop the land.

5. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Assistant Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.

6. Every selected applicant will be required to deposit immediately his selection is notified a sum calculated at Rs 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act or omission of the applicant, Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final.

7. The annual payment on an acre will be Rs 4

Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Trincomalee

ANTON R. McHEVZER,
Assistant Government Agent.

The Kachcheri,
Trincomalee, May 2, 1955.

Particulars of Land to be dealt with

Area	D. R. O's Division	Extent	Crop suitable	
Uppural & Ullakkali	Koddiyar Pattu	400 acres	Coconut	and Mangoes

Land Redemption Notices

LD—B 49/50.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Reference No J 54 L 369/LRO/APL. 5560/LM 5554

I, A. L. Perera, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 :—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto ;

(2) claim for compensation for the acquisition of such lands may be made to me ; and

(3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Ambepussa Resthouse on June 29, 1955, at 10 a.m., and

(b) notify to me in writing on or before June 22, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, April 30, 1955.

A. L. PERERA,
Assistant Government Agent.

Schedule

Supplement No 3 to final village plan No 115. Village—Etnawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
389	Gonarellagonnegollehena alias Gonarellageunagollehena	Rubber 30 years	M. I. M. Usafu, Unagollehena Estate, Etnawala, Warakapola	6	3 9
390	Do.	do.	do.	0	0 2
Total				6	3 11

Miscellaneous Land Notices

LJ. 432

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. H. K. Don Hendrick Appuhamy and P. D. Priyadasa—trustees of the Eksath Sucharita Wardana Samitiya of Kalugamuwa Settlement, Geliya—have applied for the lease of a piece of Crown land, about one acre in extent, from lot 2 in preliminary plan No A 1,042, situated in Kalugamuwa Settlement, Uda Palatha, Kandy District, for the establishment of a Buddhist temple thereon. A sketch showing this site is annexed.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others.

(a) Rent Rs. 2 per annum ;

(b) The lessees shall within five years from the commencement of the lease erect an Awasa, Dharmasalawa, and a Shrine room (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, Central Province ;

(c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;

(d) The lessees shall within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, May 13, 1955.

No LS 3325.

(GA's No LR 371

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF
THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs H. D. Kuisanda, S. D. Tikiriya and P. D. Malliya of Puswelkanda—trustees of the Rural Development Society, Puswelkanda—have applied for a lease of lot 48 in F. V. P. 2,019 in extent 0A. 1R. 29P, situated in Puswelkanda Village, Kurunegala District, for the purpose of erecting a temporary meeting hall thereon.

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 5 years,
- (b) Rent Re 1 per annum,
- (c) The lessees shall, within one year from the commencement of the lease erect on the land a temporary meeting hall to the satisfaction of the Government Agent, North-Western Province,
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo 1, May 13, 1955.

No L.J. 500

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION
21 (2)**

NOTICE is hereby given that Messrs Medagoda Achchilago William Singho, Medagoda Achchilago Ukkubanda and Minimuthu Pathronnahelage Robisingho—trustees of the Sri Dutigomunu Chaitiya Wardana Samitiya—have applied for the lease of a piece of Crown land, about one acre in extent, from lot 1 in preliminary plan No. A 213, situated in Nangalla, Otara Pattu, Belhal Korale, Kegalle District, for the establishment of a Chaitiya thereon.

2. The land is available for lease. The A. G. A., Kegalle, recommends that the application for lease be granted subject to the following conditions, amongst others —

- (a) Term 30 years;
- (b) Rent Re 1 per annum;
- (c) The lessees shall within 3 years from the commencement of the lease erect a Chaitiya on the land to the satisfaction of the Assistant Government Agent, Kegalle.
- (d) The lessees shall use the land for the purpose set out in (b) above and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, May 13, 1955.

**BADULLA DISTRICT—F. V. P. 172—MUPANE—LEASE
OF LOT 55b x 4**

NOTICE is hereby given that the Government Agent, Province of Uva (hereinafter referred to as the Government Agent) will on Wednesday June 8, 1955, at 10 a.m. sell by public auction at the Badulla Kachcheri the lease of lot 55b x 4 in F. V. P. 172 in extent 12 perches, situated in Mupane village, Buttala Wedirata Korale, Buttala Division, Badulla District.

2 The bidding will be on the annual rent. The lease will be sold to the highest bidder. No bid below the upset rental of Rs 6 75 will be accepted.

3 The Crown reserves the right in case the rent bid or tendered for the site exceeds twice the upset rental.

- (a) to fix the rent payable at such lower figure as is considered reasonable;
- (b) to require the lessee to pay a premium of at least twenty times the difference between the rent bid and the rent thus fixed.

4 The Government Agent or his representative may before accepting any bid satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease and in suitable cases the Government Agent or his representative may refuse to accept such bid and may continue the sale as if no such bid had been made.

5 The successful bidder shall immediately after his bid is accepted pay to the Government Agent or his representative the first year's rent. Where the rent payable is modified in the manner indicated in clause 3 above the Government Agent or his representative will intimate to the purchaser and he shall pay to the Government Agent within one month of such intimation the premium.

6 The lease will include the following amongst other conditions —

- (a) the term of the lease shall be 99 years;
- (b) the rent will be subject to revision at the end of each period of thirty years provided that at no such revision shall the annual rent be fixed at a figure exceeding by more than 50% the rent payable before such revision;
- (c) the lessee shall not sublet, sell, mortgage, or otherwise dispose of or deal with his interests in the lease without the prior written consent of the Land Commissioner;
- (d) the lessee shall also pay all rates, taxes and other assessments and outgoings whatsoever in respect of the land and buildings thereon;
- (e) the lessee shall within two years of the commencement of the lease, erect to the satisfaction of the Government Agent a suitable building on the land;
- (f) the lessee shall maintain in good condition to the satisfaction of the Government Agent the buildings erected on the land;
- (g) the lessee shall use the land and any buildings thereon for residential purposes, but for no other purpose;
- (h) the lessee shall at the expiry of the lease or on its earlier determination surrender the land to the Government Agent or any other officer authorised by him together with all the buildings erected thereon and all additions and improvements and fixtures thereto in good repair and condition (due allowance being made for fair wear and tear). The lessee shall not be entitled to payment of any compensation in respect of the said buildings, additions, improvements and fixtures or on any other account whatsoever.

7. For any further particulars regarding the lease, application should be made to the Government Agent, Province of Uva, Badulla.

The Kachcheri,
Badulla, May 3, 1955.

D. ALUWIRANE,
for Government Agent.

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය නිව 4845/෧෪ 55 ඇස් 51

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කළ පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ වැඩබලන ඇමතිවරයා වූ වික්ටර් ශාචින් විරවඨීන රත්නායක නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම්පාලක නිලධාරීන්ගේ කොට්ඨාශයේ වැලිකඩ යන ගමේ පිහිටි අක්කර 10 ක් පමණ විශාලකම ඇති වැලිකඩවත්ත යන ඉඩම, ඊට මායිම් —

උතුරට සහ ඊසානට ඇස් 81 ඇම් ජෝපර්, ඒ ඇෆ් ඇම් ජුනයිඩ් සහ ඩබ්ලිව්. ඒ දෙත් පුත්සිස් යන මහතුව අයිති තණකොළ ඉඩම්,

නැගෙනහිරට, හිතියොනට සහ දකුණට වැලිකඩ, ඇඟුල් කෝව්ටේ සහ නාවල යන ගම්වලට මායිම් වන නාවල ඇල,

බස්නාහිරට වැලිකඩ-නාවල ප්‍රයිඩ් පාර

වික්ටර් රත්නායක,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ වැඩබලන ඇමතිතුමා.

වම් 1955 ක් වූ අප්‍රේල් මස 22 වැනි දින
කොළඹ දිස

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කරන ලද කළුතර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළයේ දෙබිම්පාපිටිය ගමේ පිහිටි අ 1යි, රු 1යි, ප 25 ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති හික්ගහවත්ත, කහවත්ත, ගෙදරකුඹුර, කන්තොටියන, වත්තබඩකට්ටිය, ගුරුන්ගෙදර, කන්දෙකුඹුර, පල්ලේ කණුකුඹුර සහ දෙලඹුණකුඹුර නමැති ඉඩම් කට්ටි හතක් —

- කැබැල්ල : 1.
- විස්තර : රබර් සහ කැලේ.
- මායිම්—උතුරට කහවත්ත සහ මහගෙදරවත්ත, නැගෙනහිරට ඇල;
- බටහිරට ගොන්සොදුරුවත්ත සහ හික්ගහවත්ත;
- දකුණට බාලගෙවත්ත සහ ගොන්සොදුරුවත්ත.
- ප්‍රමාණය අ 0, රු 1, ප 4

- කැබැල්ල : 2.
- විස්තර කුඹුර
- මායිම්—උතුරට පිටදෙතියකුඹුර;
- නැගෙනහිරට ඇල;
- බටහිරට ඇස් වැද්දුම්,
- දකුණට මහගෙදරවත්ත
- ප්‍රමාණය අ 0, රු 0, ප. 375

- කැබැල්ල : 3.
- විස්තර කුඹුර
- මායිම්—උතුරට නාගහපැලැස්ස;
- නැගෙනහිරට කන්දේ පහසු ක්‍රමයේ ඉඩම්;

- බටහිරට ඇල
- දකුණට ඊරියගහලියද්ද,
- ප්‍රමාණය අ 0, රු 1, ප 20.

- කැබැල්ල : 4.
- විස්තර කුඹුර
- මායිම්—උතුරට ගුරුන්ගෙදර, නැගෙනහිරට කුඹුර,
- බටහිරට කන්තොටියන,
- දකුණට කන්තොටියන
- ප්‍රමාණය අ 0, රු. 0, ප 23

- කැබැල්ල 5
- විස්තර කුඹුර
- මායිම්—උතුරට. යන්දෙකුඹුර,
- නැගෙනහිරට පහසු ක්‍රමයේ ඉඩම්,
- බටහිරට ඇල;
- දකුණට කන්තොටියන
- ප්‍රමාණය අ 0, රු 0, ප 115.

- කැබැල්ල 6
- විස්තර කුඹුර සහ රබර්
- මායිම්—උතුරට පල්ලේකොනුවස්සෙ කුඹුර,
- නැගෙනහිරට කන්දෙවත්ත,
- බටහිරට කන්දෙඅස්සෙකුඹුර,
- දකුණට ගරායකාගෙදර
- ප්‍රමාණය අ 0, රු 0, ප 105.

- කැබැල්ල : 7
- විස්තර කුඹුර
- මායිම්—උතුරට දෙල,
- නැගෙනහිරට. දෙලඹුණවත්ත,
- බටහිරට කැලැල්ලකුඹුර,
- දකුණට පල්ලේකොනුවස්සෙ
- ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

පී. බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954 ක් වූ නොවැම්බර් මස 24 වැනි දින
කොළඹ දිස

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ වැඩ බලන ඇමතිවරයා වූ වික්ටර් ශාචින් විරවඨීන රත්නායක නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි.

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානච්චිය ගැට කොට්ඨාශයේ ගහවටකෝරළේ මහනුවර නගර සභා සීමාවට අයත් නොම්මර 15 දරණ කොට්ඨාශයේ දෙසියත්නාවල පිහිටි මස්මඩු පාරෙහි ඇති වටිපනම් නොම්මර 3 දරණ පර්චස් 243 ක් වූ මුල් ජ්ලානේ නොම්මර පී පී ඒ 2,082 කේ පළමුවැනි කැබැල්ල යනුවෙන් විස්තර කරන ලද ගාලේවත්ත නමැති ඉඩම

වික්ටර් රත්නායක,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ වැඩබලන ඇමතිතුමා

අංක ඇල් කී 4643—෧෪—ඇල්—3—2409

වම් 1955 ක් වූ අප්‍රේල් මස 21 වැනි දින
කොළඹ දිස

අංකය ඇල්ප් 2246—පේ 55 ඊ 44

අංකය ඇල්ප්/ඇල්ප්/54/31.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ වැඩබලන ඇමතිවරයා වූ වික්ටර් ශාඛ්ට් විරවචන රත්නායක නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචී බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබෙඩ පත්තුවේ නායිමිඳු යන ගම පිහිටි නො 1'4,36 දරණ මූලික සිතියමේ කැබැලි 1 සිට 5 වශයෙන් මැන සඳහන් කර තිබෙන අක්කර 0, රූ. 3, පර්ච් 10.3 ක බිම් ප්‍රමාණයක් ඇති බේරගඟවත්ත, පොකුණවත්ත සහ පව්විනිගෙවත්ත නමැති ඉඩම්.

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගම්පොල හත්පත්තුවේ යගම්පත්තු කෝරළේ හපත්ගමුට පළාතේ විලපොල නම් ගමෙහි පිහිටි විලපොල වත්ත නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි පර්ච් 20 ක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

වික්ටර් රත්නායක,

ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ වැඩ බලන ඇමතිතුමා

වම් 1955ක් වූ අප්‍රේල් මස 23 වැනි දින කොළඹදීය.

උතුරට අඩපාර (ඇල් පී. පී 2,158ට 39වෙනි කැබැල්ල),

නැගෙනහිරට දන්ඩගමුට මය,

දකුණට විල්පොල වත්ත (ඇල් පී පී 2,158ට 37වෙනි බිම් කැබැල්ල යහ කුඹුර, පී. පී නො 2,68,107);

බස්නාහිරට ඇල් පී. පී 2,158ට 40වෙනි බිම් කැබැල්ල

පී. බී. මුලන්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය ඇල්ප්/සීඅයි/54/36.

අංකය පේ 54 ඇල්ප් 330

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

වම් 1955ක් වූ මාර්තු මස 24වෙනි දින කොළඹදීය

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

අංකය ඇල්ප්/ඇල්ප්/54/34

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචී බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචී බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගම්පොල හත්පත්තුවේ වත්තේ ගෙදර පළාතේ වත්තේගෙදර නම් ගමේ පිහිටි වත්කුඹුර නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 2ක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිම්. —

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලි හත්පත්තුවේ වැලිගෙපොල පළාතේ පහමුත්ත නමැති ගමේ පිහිටි බේසිවැලිවත්තෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි (ගම්සහ කායාර්ගයේ ඉඩම් සහ එහි පාර හැර) අක්කර 5ක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිම්. —

උතුරට සී ඇස් වත්තේගෙදරට ගිම් පොල්වත්ත, නැගෙනහිරට ගොම්සහමිට ගිම් කුඹුර; දකුණට ගම්මුලාදකිඟට ගිම් කුඹුර සහ ඇල; බස්නාහිරට රනස්ගල්ල පත්සලට ගිම් කුඹුර.

පී බී මුලන්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

අංකය පේ 54 එච්ප් 424

වම් 1955ක් වූ මාර්තු මස 17 වැනි දින කොළඹදීය

අංකය ඇල්ප්/ඇල්ප්/55/39

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ වැඩ බලන ඇමතිවරයා වූ වික්ටර් ශාඛ්ට් විරවචන රත්නායක නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

උතුරට එච් පී පියදසට ගිම් බේසිවැලිවත්තෙන් කොටසක්;

නැගෙනහිරට සු. ඇස් සහිතට සහ පී ඇස් සේඛුදුටු ගිම් බේසිවැලි වත්තෙන් කොටසක්,

දකුණට පී ඇස් සේඛුදුටු ගිම් බේසිවැලිවත්තෙන් කොටසක් සහ ගම්සහ කරත්ත පාර;

බස්නාහිරට පරගහදෙණිය පුස්සල්ල, ප්‍රසිඛ පාර

පී බී. මුලන්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය පේ 54 ඇල්ප් 414.

වම් 1955ක් වූ මාර්තු මස 25වෙනි දින කොළඹදීය

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගම්පොල හත්පත්තුවේ රද්දලාන පළාතේ වතුරුවල නම් ගමෙහි පිහිටි මරදගහදිල්ලා නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අඩි 32 X අඩි 24ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිම්. —

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

උතුරට වතුරුවල-කනුමබ් ගම්සහ පාර, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට, එම ඉඩමේ ඉතිරි කොටස

වික්ටර් රත්නායක,

ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ වැඩබලන ඇමතිතුමා

අංකය පේ 55 ඇල්ප් 82

වම් 1955ක් වූ අප්‍රේල් මස 21 වැනි දින කොළඹදීය

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්

සංවිධාන පිළිබඳ ඇමතිවරයාගේ පුවත් බණ්ඩා මුද්‍රාත්කරණයේ නමැති මෙහි ප්‍රකාශ කරමි

1 අනුරාධපුරය දිස්ත්‍රික්කයේ හුරු පලාතේ තල්පේ කෝරළේ තුලාන 26යේ වලඟවිද්දවැව යන ගමේ පර්වත් 8ක් පමණ වපසරිය ඇති දෙමවගහඉඩම නමැති ඉඩම, ඊට මායිම —

උතුරට මැදවම්පිය සිට ගොරොවිපොහාන පාරට වෙන් කර ඇති බිම;
දකුණට සහ බටහිරට පි රත්තාමිගේ පුද්ගලික ඉඩම (නො 7,755/8),
නැගෙනහිරට වලඟවිද්දවැවේ දියගිල්ලම

2 අනුරාධපුරය දිස්ත්‍රික්කයේ හුරු පලාතේ තල්පේ කෝරළේ තුලාන 26යේ වලඟවිද්දවැව යන ගමේ රුඩ් 1, පර්වත් 4ක් පමණ වපසරිය ඇති කෝන්ගහඉඩම නමැති ඉඩම, ඊට මායිම —

උතුරට සහ නැගෙනහිරට ඒ සිලම්බුවා සහ තව අයගේ පුද්ගලික ඉඩම (නො 4,010/932);
දකුණට මැදවම්පිය සිට ගොරොවිපොහාන පාරට වෙන්කර ඇති බිම;
බටහිරට වලඟවිද්දවැව වැවට වෙන්කර ඇති බිම

පී බී බුලන්කුලමේ,
ඉඩම හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමා

වම් 1955ක්වූ අප්‍රේල් මස 6 වැනි දින කොළඹදීය

අංකය කි.මි. 2722/පේ 54 ඇ.ප් 494

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණාහි සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාහි

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාපණ්ණාහි 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණාහි සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාහි 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

කැබැල්ල : 1.

ඉඩමේ නම කුගහගවත්ත
විස්තර අවුරුදු 50ට වැඩි ඉඩම
අයිතිකම් කියන්නෝ කේ. බී පී එච් බානාල වෙදමුහන්දිරම්, කොහලාටල ගමගේ බේච්චොහාමි, කොඩිකාර ආරච්චිගේ සිංගප්පුහාමි, සියලුදෙනාම නිකවල
ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 1.0

කැබැල්ල : 2

ඉඩමේ නම කුගහගවත්ත
විස්තර රබර් ඉඩම
අයිතිකම් කියන්නෝ කේ බී පී එච් බානාල වෙදමුහන්දිරම්, කොහලාටල ගමගේ බේච්චොහාමි, කොඩිකාර ආරච්චිගේ සිංගප්පුහාමි, සියලුදෙනාම නිකවල
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන්ගේ මවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන්ගේ හෝ වම් 1955ක්වූ ජූලි මස 6 වැනි දින පෙරවරු 11ට වැනේ තානායමේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1955ක්වූ ජූනි මස 22 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් මවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිගනින දැනුම්දිය යුතුයි

ඒ ඇස් නවරත්තරජ,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආඥාවේ උප ඒජන්තතුමා

වම් 1955ක්වූ මැයි මස 5 වැනි දින කොළඹ කම්මරාගේදීය

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණාහි සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාහි

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාපණ්ණාහි 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණාහි සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණාහි 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ජලානේ පො 1 3,756 ගම—මිචනපලාන, උඩගහපත්තුව, රයිගම් කෝරළයේ කළුතර දිස්ත්‍රික්කය

උපලෙඛනය

කැබැල්ල : 1
ඉඩමේ නම මහකුඹුර
විස්තර වෙල්ලක් සහ සොරොච්චක් තිබෙන කුඹුර
අයිතිකම් කියන්නෝ මිචනපලානේ පදිංචි හපුතන්ත්‍රිගේ විලියම් සිංඤ්ඤා සහ හපුතන්ත්‍රිගේ නෝමිස් සිංඤ්ඤා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 14

කැබැල්ල : 2.
ඉඩමේ නම පිටවල කුඹුර.
විස්තර වෙල්ලක් සහ සොරොච්චක් තිබෙන කුඹුර
අයිතිකම් කියන්නෝ මිචනපලානේ පදිංචි බී ඊ අබේරත්න
ප්‍රමාණය අ 0, රු 0, ප 06

කැබැල්ල : 3.
ඉඩමේ නම පිටවලඹවිට කුඹුර.
විස්තර වෙල්ලක් පහ සොරොච්චක් තිබෙන කුඹුර.
අයිතිකම් කියන්නෝ මිචනපලානේ පදිංචි එච් ආරොන් සිංඤ්ඤා.
ප්‍රමාණය අ 0, රු 0, ප 359

කැබැල්ල : 4.
ඉඩමේ නම අස්වැද්දුම
විස්තර වෙල්ලක් සහ සොරොච්චක් තිබෙන කුඹුර
අයිතිකම් කියන්නෝ මිචනපලානේ පදිංචි එච් බී ඇම්, වික්‍රමරත්න, එච් බී පොහිඅප්පුහාමි, පේ වාර්ලිස් සිංඤ්ඤා, එච් මුනිස්අප්පු සහ එච් ආරොන් සිංඤ්ඤා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 311

කැබැල්ල : 5.
ඉඩමේ නම මහකුඹුර
විස්තර වෙල්ලක් තිබෙන කුඹුර
අයිතිකම් කියන්නෝ මිචනපලානේ පදිංචි හපුතන්ත්‍රිගේ හේරස් සිංඤ්ඤා සහ හපුතන්ත්‍රිගේ මුනිස්අප්පු
ප්‍රමාණය. අ 0, රු 0, ප 164

කැබැල්ල : 6.
ඉඩමේ නම මහකුඹුරෙඹවිට
විස්තර වෙල්ලක් තිබෙන කුඹුරක් (වැවිල්ලක් නැති) ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නෝ මිචනපලානේ පදිංචි හපුතන්ත්‍රිගේ හේරස් සිංඤ්ඤා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 18
එකතුව අ 0, රු. 2, ප. 23.4

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන්ගේ මවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන්ගේ හෝ වම් 1955ක්වූ ජූනි මස 28 වැනි දින උදේ 10ට හොරණ තානායමේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1955ක්වූ ජූනි මස 18වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් මවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිගනින දැනුම්දිය යුතුයි

ආර් ඇල් බාලසුරිය,
කළුතර දිස්ත්‍රික්කයේ ආඥාවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1955ක්වූ අප්‍රේල් මස 29 වැනි දින කළුතර කම්මරාගේදීය

අංකය අ.ල 3331

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ටේ අංක 39 දරණ සංශෝධිත පනතේ පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික සිතියම නො ඒ 2,056 ගම්—නිත්තවැල්ගොල්ල

කැබැල්ල : 1

ඉඩමේ නම වි හේන්තැවුර

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියත්තා විදනේ හේතායාලගේ කපුටා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 20 2

කැබැල්ල : 2

ඉඩමේ නම මෙහෙවතුම්පොල

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියත්තෝ ඇඹුල් අගේ අනුමැතියෙදර හින්බණ්ඩා, ඇඹුල් අගේ අනුමැතියෙදර රත්මැණිකා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 5

කැබැල්ල : 3

ඉඩමේ නම පස්පාල

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියත්තෝ ඇඹුල් අගේ හේරත් මුදියන්සේලා උඩුගම මෙදර මුතුබණ්ඩා, ඇඹුල් අගේ හේරත් මුදියන්සේලා උඩුගම මෙදර රත්මැණිකා, ඇඹුල් අගේ හේරත් මුදියන්සේලා උඩුගම මෙදර ඒකතාසක

ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 1

එකතුව : අ 0, රු 1, ප 28.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955 හේ ජුනි මස 18 වැනි දින පෙරවර 9 ව දඹුල්ලේ තානායම්පෙල්දී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1955 හේ ජුනි මස 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් සවසාවයත් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල ගා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි.

සැලකිය යුතුයි—1954 ටේ ජනවාරි මස 15 වැනි දින පළමු නො. 10,632 දරණ රජයේ “ගසට්” පත්‍රයෙහි ප්‍රසිද්ධ කරන ලද නො අ.ල 3331 හා 1954 ටේ ජනවාරි මස 6 වැනි දින දරණ දැන්වීම් මෙයින් අවලංගුවේ

ඊ එව් සෙනවිරත්න,

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1955 ක් වූ මැයි මස 5 වැනි දින

මාතලේ කවිචේරියේදීය.

අ.ල ඒ 3455/ඒ

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ සංශෝධිත පනතේ පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මූලික සිතියම නො ඒ 2,230. ගම්—නාරන්ගොල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම කවුඩගම්මනවත්ත

විස්තර : අවුරුදු 35 ක් වූ හේ, මුකලාන සහ අවුරුදු 35 ක් වූ රබර්.

අයිතිකම් කියත්තා හේ. පී මරිකාර්, රත්තොට

ප්‍රමාණය : අ 8, රු 1, ප. 14.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම කවුඩගම්මනවත්ත.

විස්තර : අවුරුදු 35 ක් වූ හේ, අත්හරින ලද හේ සහ මුකලාන.

අයිතිකම් කියත්තා හේ පී මරිකාර්, රත්තොට

ප්‍රමාණය අ 22, රු 1, ප 28

කැබැල්ල : 3.

ඉඩමේ නම කවුඩගම්මනවත්ත

විස්තර අවුරුදු 35 ක් වූ හේ සහ වල්වැදුණු හේ පදුරු සහිත මුකලාන

අයිතිකම් කියත්තා හේ. පී මරිකාර්, රත්තොට

ප්‍රමාණය අ 3, රු 2, ප 12

කැබැල්ල : 4.

ඉඩමේ නම කුඩා ගල්හිරියගේන

විස්තර හේන

අයිතිකම් කියත්තා හේ වි මරියමුත්තු, රත්තොට.

ප්‍රමාණය අ. 1, රු. 0, ප. 31.

එකතුව : අ. 35, රු. 2, ප. 5.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955 හේ ජුනි මස 24 වැනි දින පෙරවර 10 30 ට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1955 හේ ජුනි මස 17 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල ගා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි

ඒ. අ.ල. පෙරේරා,

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1955 ක් වූ මැයි මස 4 වැනි දින

මාතලේ කවිචේරියේදීය

අංකය ජේ/ඒ.අ.ල/1262/අ.ල.හි. 7341.

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

අංක 629 දරණ ජලානලයේ අංක 2 කේ අතිරේකය. ගම්—ලුකස්ගොඩ

කැබැල්ල : 43.

ඉඩමේ නම ලුකස්දෙපැල ඉඩම

විස්තර. කවුමැටියෙන් සාදන ලද පැලක් සහිත කුඹුරකි.

අයිතිකම් කියත්තා පී ඇම් අත්තිරු මහත්මිය, ගම්බත්තොට.

ප්‍රමාණය : අ 0, රු 0, ප 30.1.

කැබැල්ල : 44.

ඉඩමේ නම බහාර්වලකුඹුර

විස්තරය : කුඹුර

අයිතිකම් කියත්තා පී කේ මූරා, ගම්බත්තොට.

ප්‍රමාණය : අ. 0, රු 0, ප 15 3

කැබැල්ල : 46.

ඉඩමේ නම බහාර්වල

විස්තර කුඹුර

අයිතිකම් කියත්තා හී ඒ සිල්වා වික්‍රමසූරිය, කහලුව, අගංගම්.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 4

කැබැල්ල : 47.

ඉඩමේ නම බහාර්වල නොහොත් පලුගහකුඹුර.

විස්තර : කුඹුර

අයිතිකම් කියත්තා පී කේ මූරා, ගම්බත්තොට.

ප්‍රමාණය : අ. 0, රු 0, ප. 6

කැබැල්ල: 48.

ඉඩමේ නම. බහාරවල

විස්තර කෙසෙල් පවුරු 3කින් යුත් වත්තකි අයිතිකම් කියන්නා: පී කේ බුරු, හම්බන්තොට ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 1

අංක 634 දරණ ඒලානගේ අංක 2කේ අතිරේකය ගම—නිගම (දකුණ)

කැබැල්ල: 125.

ඉඩමේ නම. කාසින්නම

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ: (1) ඩී ඇල් ඇම් මුරාන්, දිස්ත්‍රික් ලාභවිෂ්‍ය නංගල්ල; (2) ඩී ඇම්. ඒ. වාහිඩි මහත්මිය, "කාසිම්පිලා" නංගල්ල, (3) ඇම් අයි ඇම් සුරියන් මහත්මිය, "කාසිම්පිලා" නංගල්ල, (4) සීනි කඩරා අබ්දුල් මහත්මිය, "ලේක්විම්" නංගල්ල, (5) සීනි සම්භාර් අබ්දුල් කේන්ද්‍ර මහත්මිය, "ලේක්විම්" නංගල්ල, (6) මොහමඩ් වසීර් අබ්දුල්, "ලේක්විම්" නංගල්ල, (7) ඉසබ් ඒ. ඇම්. සහීර්, කොතලාවල මුල්ල පවුමාවත, දෙමටගොඩ, කොළඹ; (8) ඇම් ආර් ඒ රමීක්, 69, කොතලාවල මුල්ල, දෙමටගොඩ, කොළඹ; (9) ඇම්. පී හම්මි මහත්මිය, "මහීඩා ලොජ්" නංගල්ල, (10) ඒ. ඩී ඇම් නමීර් මහත්මිය, මිලාල්ල, හක්මත; (11) ඇම්. ඩී ඒ කාදර් නහර් සහාය, නුවර, (12) ඇම් ඩී ඇම් අබ්දුල් වහීඩ්, 69, කොතලාවල මුල්ල පවුමාවත, දෙමටගොඩ සහ (13) ඇම් ආර් හනීෆා මහත්මිය, නංගල්ල.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 22 4

ඉහත සඳහන් ඉඩම්වලට, හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955ගේ ජූලි 14වෙනි දින සටහන 2ට හම්බන්තොට කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1955ගේ ජූලි මස 7වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ජේ ජේ රාජනායගම්, හම්බන්තොට-දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1955ක්වූ මැයි මස 2වෙනි දින හම්බන්තොට කවිචේරියේදීය

අංකය ඇල් ඒ 2965/ජේ 5; ඩී 468.

1954ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ 1 වැනි උපවගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික සිතියමේ අංක ඒ 1,100, (ඊ. ඊ). ගම—ත්‍රිකුණාමලේ නගරය සහ අවට කරවන ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොටසකගයෙහි නගරයේ උඩයාර්තුමාගේ කොටසකය

කැබැල්ල: 1.

ඉඩමේ නම. කඩක්කරෙයිවලට අංක 204, ඇතුළු වරාය පාර, ත්‍රිකුණාමලය.

විස්තර අවුරුදු 40 සහ 60 වයස්වූ පොල්ගස් 2ක් හා සවිට ගොඩනැගිලි 3කින් යුක්තවූ වතු ඉඩම

අයිතිකම් කියන්නා ත්‍රිකුණාමලේ උතුරු වෙරළ පාරේ සාමාන්‍ය වෙළෙන්දෙකු වී. ඇම් අරොන් සිල්වා.

ප්‍රමාණය අ. 0, රු. 2, ප. 755

කැබැල්ල: 2.

ඉඩමේ නම ඇතුළු වරාය පාරේ අංක 198 දරණ කඩක්කරෙයිවලට විස්තර අවුරුදු 20-40 දක්වා වයස්වූ පොල්ගස් 8ක් සහ සවිට ගොඩනැගිලි 5ක් හා තාවකාලික ගොඩනැගිල්ලක කොටසක් ඇති වතු ඉඩම

අයිතිකම් කියන්නා ත්‍රිකුණාමලේ ගොඩනැගිලි කොන්නරාත් කරුවකු වූ කේ සාමි

ප්‍රමාණය අ. 1, රු. 2, ප. 26 81

කැබැල්ල: 3.

ඉඩමේ නම: කඩක්කරෙයිවලට අංක 192, ඇතුළු වරාය පාර

විස්තර අවුරුදු 30-40 දක්වා වයස්වූ පොල්ගස් 22ක්ද අවුරුදු 35ක් පමණකු වල්ගසක් හා සවිට ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක කොටසක් ඇති වතු ඉඩම

අයිතිකම් කියන්නා ත්‍රිකුණාමලේ බොක්කයි පාරේ අංක 233 දරණ සාන්තරේ පී කේ. රු. ආ.

ප්‍රමාණය අ. 0, රු. 2, ප. 0 03

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ගේ ජූලි 13 වැනි දින පෙරවරු 9 30ට ත්‍රිකුණාමලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1955ගේ ජූනි මස 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් ඉන් ලබාගන්නා ආදායම් පිළිබඳ විස්තරත් පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් මා වෙත දැනුම්දිය යුතුයි

ඇන්ටන් ආර් මැක් හෙයිසර්, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප දිසාපතිතුමා.

වම් 1955ක්වූ මැයි මස 4 වැනි දින ත්‍රිකුණාමලේ කවිචේරියේදීය.

අංකය ජේ/එම්ඇල්ජී/1551/ඇල්ඇම් 5357.

1954ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන බිම් කට්ටි ලබා ගැනීමට රජය අදහස් කරන බැව් 1954ටේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරනු ලැබූ 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7වෙනි ඡේදයේ යටතේ මෙයින් දැනුම්දෙමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

අංක 27 දරණ මූලික නගර සැලැස්මේ අංක 5 දරණ අතිරේකය. ගම—මාවනැල්ල

කැබැල්ල: 1.

ඉඩමේ නම තැටියාවල කුඹුර

විස්තර: කුඹුර

අයිතිකම් කියන්නෝ මාවනැල්ලේ හිලෝමිය පදිංචි ඒ කේ ඇම්. අබ්දුල් කජුර් ඒ කේ ඇම්. සෙහාද මොහොමම්හි සහ ඒ ඇම්. ඒ ඒ රයිමාන් මරික්කාර්

ප්‍රමාණය අ 0, රු. 2, ප 34

කැබැල්ල: 2.

ඉඩමේ නම තැටියාවල කුඹුර

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ මාවනැල්ලේ යාමාන්‍ය වෙළඳ තැන්පත් ඇම් ඇස් සම්සුදින් ලෙබ්බේ

ප්‍රමාණය අ 0, රු. 1, ප. 18 4.

එකතුව: අ. 1, රු. 0, ප. 12.4.

ඉහත සඳහන් බිම්කට්ටිවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ගේ ජූලි මස 7වෙනි දින පෙරවරු 10ට මාවනැල්ලේ තානායම්පලේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1955ගේ ජූනි මස 30වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇල් පෙරේරා, කැගල්ලේ උපදිසාපති තැන හා කැගල්ල දිස්ත්‍රික්කයේ ඉඩම් රජයසන්නක කිරීමේ නිලධාරී තැන

වම් 1955ගේ මැයි මස 5වෙනි දින කැගල්ලේ කවිචේරියේදීය

අංකය. ෭෮/ඇල් 3/651/ඇල්. ඇම් 5539

1954 ප්‍රථම අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වසරේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දන්වමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය වන දක්වන ඉඩම් ලබාගැනීමට ආදායම් කරන බව 1951 ප්‍රථම අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වසරේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උපවගන්තිය යටතේ යෙදීමට දැනුම් දීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක ඒ 804 දරණ මුල් සැලැස්ම ගම—පිටුම කොටසක් (කැනලි නගර සභාවේ අංක 3 දරණ ඡායාරූප කොටසක)

කැබැල්ල. 1.

ඉඩමේ නම කොළඹ නුවර පාරේ වර්ෂාවේ බදු අංක 350 හේ කොටසක් වූ කොටසකි

විස්තර අවුරුදු 40 ක් වසරකින් පොල් ඉඩමක් කොටසක් (මේ කොටසෙහි වගාවක් නැත)

අයිතිකම් කියත්තා කොළඹ ගැවලොක්වලට බිත්තන් පාරේ 57/4 ෆ්ලැට් නිවැසි වී බ්‍රාහ්මණයන්ගේ මැතිණිය

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 238

එකතුව. අ. 0, රු. 0, ප. 238

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955 ක් වූ ජුලි මස 5 වැනි දින පූර්වකාල 10 ව කැලණියේ කවිචේරියේදී මා සම්මුඛව සිටියි.

තවද වම් 1955 ක් වූ ජුලි මස 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායෙන් එකී ඉඩම ලබා ගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැටීම මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි

ඒ. ඇල්. පෙරේරා,

කැනලි දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1955 ක් වූ මැයි මස 5 වැනි දින

කැලණියේ කවිචේරියේදී

ඉඩම් සංවර්ධන පනත යටතේ කරනු ලබන නිවේදන

බලපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගැනීම සඳහා ඉඩම් කවිචේරියේ පැවැත්වීම

මධ්‍යම පංතිවලට ලාංකිකයන් සඳහායි

ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ 1955 ක් වූ ජුලි මස 8 වැනි දින පෙරවරු 9.30 ට පහත විස්තර කරන පරිදි බලපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරා ගැනීම සඳහා ත්‍රිකුණාමලේ කවිචේරියේ උප දිසාපතිතුමා විසින් කවිචේරියේදී ඉඩම් කවිචේරියේ පවත්වනු ලැබේ

2 ඉඩම් දෙනු ලබන්නේ මධ්‍යම පංතියේ ලාංකිකයන් සඳහා පමණකි

3 සෑම කවිචේරියකින්ම ලබාගත හැකි ඇල් සි 44 දරණ පේරේමය පුරවා 1955 ක් වූ ජුලි මස 1 වැනි දින හෝ ඊට ප්‍රථම ත්‍රිකුණාමලේ කවිචේරියේ උප දිසාපතිතුමාට ලැබෙන්නට සැලැස්විය යුතුයි

4 ඉල්ලුම්කරුවන් විසින්ම ඉඩම වගා කිරීමට සුදුසු බව සිටිය යුතුයි ඉඩම් සංවර්ධන ක්‍රියාවලියේ ඇති ගැටිලි ඉඩම් කවිචේරියේදී ඔවුන් විසින් ඔප්පු කළ යුතුයි.

5 සෑම ඉල්ලුම්කරුවෙකුම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි නැතහොත් ඔහුගෙන් බලයලත් කෙනෙකු ඉදිරිපත් කළ යුතුයි ඉල්ලුම්කරු හෝ ඔහුගෙන් බලය ලත් අයෙක් හෝ ඉඩම් කවිචේරියට නොපැමිණියහොත් එයින් ඔහුගේ ඉල්ලුම්පත්‍රය කෙරෙහි වැඩිදුර උනන්දුවක් නැති බව උප දිසාපතිතුමා විසින් ඒත්තු ගන්නවා ඇත

6 තෝරාගනු ලැබූ වගාමා සෑම ඉල්ලුම්කරුවෙකු විසින්ම අත්කරගතට රුපියල් 3 බැගින් තමාට දීමට යෝජනා කරන ලද ඉඩමට මුදල් තැන්පත් කළ යුතුයි ඉල්ලුම්කරුගේ අතපසු වීමක් හෝ යම්කිසි ප්‍රමාදයක් නිසා ඉඩම් මැතිමට රජයට නුවමනා මාරු කිරීමට දැවීමට සිදුවුවහොත් තැන්පත් කළ මුදල ආපසු නොලැබෙන බව සැලකිය යුතුයි එසේ වුවහොත් එම මුදල ආපසු දිය යුතුද නැද්ද යන වග තීරණය කරනු ලබන්නේ ඉඩම් කොමසාරිස්තුමා විසිනි

7 වැරදික ගෙවීම අත්කරගතට රුපියල් 4 කි මෙම ඉඩම් කවිචේරිය පිළිබඳ කරුණු දැනගැනීමට වුවමනා කරන්නෙහි නම් එය ත්‍රිකුණාමලේ කවිචේරියේ උප දිසාපති තුමාගෙන් ලියා විමසිය යුතුයි

ඇන්ටන් ආර් මැක් ගෙයිසර්,

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප දිසාපතිතුමා.

වම් 1955 ක් වූ මැයි මස 2 වැනි දින ත්‍රිකුණාමලේ කවිචේරියේදී

බෙදා දෙනු ලබන ඉඩම් පිළිබඳ විස්තර

ප්‍රදේශය උල්පුරේ සහ උල්ලක්කිලි

ආදායම් පාලක නිලධාරී කොමසාරිස්, කොට්ඨාස, පත්තුම.

ප්‍රමාණය අක්කර 400 කි

සුදුසු වැවිලි පොල් සහ අඹ

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුදාගැනීම පිළිබඳ නිවේදන

ඇල්. සී—සී 49/50

අංකය පේ 54 ඇල් 369/ඇල් ආර් 3/එච්. ඇල් 5560/ඇල්. ඇම් 5554

1954 ප්‍රථම අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වසරේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වෙනි වගන්තිය යටතේ දන්වමයි

කැනලි දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ ඇල් පෙරේරා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
(3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති ගැමි කෙනෙකුට—

(අ) 1955 ජුනි මස 29 වැනි දින පූර්වකාල 10 ව අම්පුස්සේ තානායමේදී මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිලි ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955 ක් වූ ජුලි මස 22 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ

ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිලි ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

ඒ ඇල්. පෙරේරා,

කැනලි දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1955 ක් වූ අප්‍රේල් මස 30 වෙනි දින

කැලණියේ කවිචේරියේදී

උපලෙඛනය

අංක 115 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 2 දරණ අතිරේකය. ගම—ඇත්තාවල

කැබැල්ල : 389.

ඉඩමේ නම යෝනරුල්ලගොන්නගොල්ලේහේන ගොවන් ගෝන රුල්ලගේ උණගොල්ලේහේන විස්තර අවුරුදු 30 ක් වසරකින් එක වර අයිතිකම් කියත්තා වරකාපොල ඇත්තාවල උණගොල්ලේ හේනේවත්තේ පදිංචි ඇම් අයි. ඇම්. යුසූස්ස. ප්‍රමාණය අ. 6, රු. 3, ප. 9

කැබැල්ල : 390.

ඉඩමේ නම යෝනරුල්ලගොන්නගොල්ලේහේන ගොවන් ගෝන රුල්ලගේ උණගොල්ලේහේන විස්තර අවුරුදු 30 ක් වසරකින් එක වර අයිතිකම් කියත්තා වරකාපොල ඇත්තාවල උණගොල්ලේ හේනේවත්තේ පදිංචි ඇම් අයි ඇම් යුසූස්ස. ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.

එකතුව : අ. 6, රු. 3, ප. 11.

பகுதி III--காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளனும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (சிறுசுகம்) சட்டத்தின்படியுமான பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி உப மந்திரி விகடா ரகனாயக்க ஆசிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

விகடா ரகனாயக்க,
காணி, காணி அபிவிருத்தி உப மந்திரி

கொழும்பு,
1955 ம (ஏப்ரல்) சித்திரைமீ 22 ந உ.

மாகாண அல்லது இலத்திரிக
ஏசனடுவின் இலக்கம் }
காணி, காணி அபிவிருத்தி மந்திரி } Q 4845/3 53 S 51
காரியாலயத்தின் இலக்கம் }

கொழும்பு இலத்திரிக கொழும்பு கிராமாதிக்காரியின் எல்லைக்குள் வெலிக்கட எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 10 ஏக்கர் விசாலமுள்ள வெலிக்கடவதத எனனும் எல்லாக காணியும் எல்லைகள் பின்வருமாறு வடக்கும, வடகிழக்கும எல் உ எம் யபார, ஏ எப் எம் யுனைட் டபிளயு ஏ டொன பிரானசில அவர்கள் உரிமை கேட்கும் புலலுத தோட்டம்

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு வெலிக்கட, எததுலகோட்டே, நாவல எனனும் இடங்களுக்கு எல்லைகளை உண்டாக்கும் நாவல எல். மேற்கு வெலிக்கடவிலிருந்து நாவலக்குப் போகும் பீ டபிளயு டி ரேட்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆசிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

புகுசிபண்டா புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம (நவம்பர்) கார்த்திகைமீ 24 ந உ.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 5444/LH 1100

காணியின் விபரம்

கனத்தறைப் பகுதியிலுள்ள பஸ்துன கோறனை மேற்கிலிருக்கும், டொடம்பிடடிய எனனும் கிராமத்திலுள்ள ஏ1 ரூ. 1, ப 25 விசாலமுள்ள லுக்கஹாவத்த, கஹவத்த, கெடற்குமபுற, கறநெறியான, வத்தபடக்கத்தியா, குறுனகெடற, கண்டேக்குமபுற, பஸ்துனக்குமபுற, தெலமுனக்குமபுற என்று சொல்லப்படும் ஏழு துண்டுக காணிகள் இதன எல்லைகள் பின்வருமாறு —

துண்டு 1

காணியின் விபரம் றப்பா நிலமும், காடும
விசாலம் ஏ 0, ரூ 1, ப 4
எல்லைகள் வடக்கு கஹாவத்த எல்பதும், மஹாகெதறவத்த எனபதும்
கிழக்கு எல்
மேற்கு கொளசடுறுவத்த எல்பதும், லுக்கஹாவத்த எனபதும்
தெற்கு பலகேவத்த எனபதும், கொளசடுறுவத்த எல்பதும்

துண்டு 2

காணியின் விபரம் நெல்
விசாலம் ஏ 0, ரூ 0, ப 37 5
எல்லைகள் வடக்கு பிறறதெனியாக குமபுற,
கிழக்கு எல்
மேற்கு அல்வெடுமா,
தெற்கு மஹாகெதறவத்த.

துண்டு 3

விபரம் நெல்
விசாலம் ஏ 0, ரூ 1, ப 20
எல்லைகள் வடக்கு நாகாப்பெபெசா,
கிழக்கு கத்தேயிலுள்ள குடிமக்க நூலாக ஸ்தலப்படி நிலம்
மேற்கு எல்
தெற்கு இரியகஹியிட்ட,

துண்டு 4

விபரம் நெல்
விசாலம் ஏ 0, ரூ 0, ப 23
எல்லைகள் வடக்கு கறுபாபெசா,
கிழக்கு நெல் வயல்,
மேற்கு கறநெறியான
தெற்கு கறநெறியான

துண்டு 5

விபரம் நெல்
விசாலம் ஏ 0, ரூ 0, ப 11 5
எல்லைகள் வடக்கு கண்டேக்குமபுற,
கிழக்கு குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம்,
மேற்கு எல்,
தெற்கு கறநெறியான

துண்டு 6

விபரம் நெல், றப்பா
விசாலம் ஏ 0, ரூ 0, ப 10 5
எல்லைகள் வடக்கு பலலேக்கறுவாசே குமபுற
கிழக்கு கண்டேவகந
மேற்கு கலாசே குமபுற
தெற்கு கறயாக்காசேதற

துண்டு 7

விபரம் நெல்
விசாலம் ஏ 0, ரூ 0, ப 16
எல்லைகள் வடக்கு தோல,
கிழக்கு தோலமுன வத்த
மேற்கு கெற்றலக்குமபுற
தெற்கு பலலேக்குவா அல்லை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்ககாணி கொளனும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி உப மந்திரி விகடா காரின வீரவாதன ரடனாயக்க ஆசிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

விகடா ரகனாயக்க,
நிலமும், நில அபிவிருத்தி தற்காலிக மந்திரி

கொழும்பு,

1955 ம (ஏப்ரல்) சித்திரைமீ 21 ந உ.

மாகாண அல்லது இலத்திரிக ஏசனடுவின் இலக்கம் LD 4843
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
LD 4843/3/LG 2409

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், கண்டி பாததேறவாஹெட்ட, கங்கவட்ட கோறனை, கண்டி நகர சபை எல்லைக்குள், வட்டார இலக்கம் 15, தெயயன்னவலை யில் சுயோட்டா ஹவுஸ் ரேட்ட வரிமதிப்பு இலக்கம் 3 ல பாகமான கலேவத்த என சொல்லப்படும் காணியில் ஏ 0 ரூ 0, ப 2 43, விசாலமுள்ள நிலப்பகுதி அளக்கப்படும், பிரதமப்பட இலக்கம் A, 2082 ல துண்டு 1 என விதரிக்கப்பட்டுமிருக்கின்றன.

1950 ම ජූනියු 9 ම இலக்க காணி கொளளும் சட்டம் 5 ம பிரிவினாபடியும், 1954 ம ஆனியுன் 39 ம இலக்க காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆனியுன் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆனியுன் 39 ம இலக்க காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரிகுப பதிலாக வேலைபார்க்கும் மந்திரி விகடா காரவின் வீரவர்க்கள் ரதனயக ஆசிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

விகடா ரதனயக,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரிகுப
பதிலாக வேலை பார்க்கும் மந்திரி

கொழும்பு,

1955 ம மூல (ஏப்ரல்) சித்திரைமீ 23 ந உ

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் ஏசனடுவின் இலக்கம் L B 2240
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 14

காணியின் விபரம்

மாத்தறை பிரிவு, கங்கபொட பத்துவையில் நாயிம்பள என்ற கிராமத்தில் உள்ள பீ பீ ஏ 1430 ல 1-5 ம துண்டுகளாக விவரிக்கப்பட்ட ஏ 0, று 3, ப 10 ட் விசாலமுள்ள போகலுவத்த, பொருண்டு வத்த இன்னும் படபுளிகேவக்க என்று அழைக்கப்படுகின்ற காணிகள்

இலக்கம் LA/LG/54/36

1950 ம ஆனியுன் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆனியுன் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆனியுன் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினபடியும் 1954 ம ஆனியுன் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொளளும் சட்டத்தின்படி திருத்தப்பட்ட பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலகருலம் புலகருலம் ஆசிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலகருலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம மூல (மாச) பங்குனிமீ 17 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA/OI/54/36
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 HA 424

காணியின் விபரம்

குருணாகல் மாவட்டத்தில் கடுமபொல ஹற்பத்து, வத்தேக்கெற பகுதி, வத்தேக்கெற என்னும் கிராமத்திலுள்ள மின்கும்பற என்னும் காணியில் ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள்—

வடக்கு ஈ எல் வத்தேக்கெற எனபவருக்குரிய தென்னந்தோட்டம்
கீழ்க்கு கோபிலஹாமிகுரிய நெல் வயல,
தெற்கு ஓட்டையும் கிராமத் தலைவருக்குரிய நெல் வயலும்,
மேற்கு றனைகல் கோவிலுக்குரிய நெல் வயல

இலக்கம் LA/LG/54/31

1950 ம ஆனியுன் 9 ம இலக்க காணி கொளளும் சட்டம் 5 ம பிரிவினா படியும், 1954 ம ஆனியுன் 39 ம இலக்க காணி கொளளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆனியுன் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலகருலம் ஆசிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலகருலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம மூல (மாச) பங்குனிமீ 24 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA/LG 54/31
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55/LG 330

காணியின் விபரம்

குருணாகல் மாவட்டம், கடுமபொல, ஹற்பத்து யாகமபத்து கோளை, ஹப்பள்குமல பகுதி, விலப்பால் கிராமத்திலுள்ள விலப்பால்வத்த என்னும் காணியில் ஏறக்குறைய 20 பேர்ச்சல் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு அடிபாறை (2,158 ம பிரதமப்படத்தில் 39 ம துண்டு)
கீழ்க்கு தண்டகமல ஓயா
தெற்கு விலப்பால் எலரேட (2,158 ம பிரதமப்படத்தில் 37 ம துண்டு, 268,107 ம ரி பி, யிலுள்ள நெல்வாய்),
மேற்கு 2,158 ம பிரதமப்படத்தில் 40 ம துண்டு

இலக்கம் LA/LG/54/34

1950 ம ஆனியுன் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆனியுன் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆனியுன் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினபடியும் 1954 ம ஆனியுன் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொளளும் சட்டத்தின்படி திருத்தப்பட்ட பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலகருலம் புலகருலம் ஆசிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலகருலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம மூல (மாச) பங்குனிமீ 25 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA/LG/54/34

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J. 54 LG 414

காணியின் விபரம்

குருணாகல் மாவட்டம், வேலுவிலை ஹற்பத்து, வெலிகேப்பால் பகுதி, பஹமுண்ட கிராமத்திலுள்ள தெயிவாலி எலரேட (கிராமச் சங்க காரியாலயக் காணியும் அதற்குப் போரும் றேட்டும் வெளிப்பட) என்னும் காணியில் ஏறக்குறைய 5 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு ஈச ஏ பிய்தாசாவுக்குரிய தெயிவாலி எலரேட்டின் பாகம்,
கீழ்க்கு பி எல் சேகு, டாவுக்குக்கும் யூ எல் சைமனுக்குமுரிய தெயிவாலி எலரேட்டின் பாகம்
தெற்கு பி எல் சேகு, டாவுக்குரிய தெயிவாலி எலரேட்டின் பாகமும் கிராமச் சங்க வண்டிற் பாதையின் பாகமும்
மேற்கு பரஹதெனிய, புலசெல்ல பி டபியு டி றேட்டி

இலக்கம் LA/LG/55/39

1950 ம ஆனியுன் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆனியுன் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆனியுன் 9 ம இலக்க காணி கொளளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினபடியும் 1954 ம ஆனியுன் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொளளும் சட்டத்தின்படி திருத்தப்பட்ட பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி விகடா சாலின் வீரவாதன இத்தால் ஆசிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

விகடா இத்தால்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம மூல (ஏப்ரல்) சித்திரைமீ 21 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA/LG/55/39

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 LG 82

காணியின் விபரம்

குருணாகல் மாவட்டம், கடுமபொல ஹற்பத்து, றட்டலான் பகுதி, வகுறுவல் கிராமத்திலுள்ள மறனக்கஹ்பிலைவ என்னும் காணியில் ஏறக்குறைய 32 அடி X 24 அடி விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள்

வடக்கு வகுறுவெல்கணுட, கிராமச்சங்க றேட்டி,
கீழ்க்கு, தெற்கு, மேற்கு அத்த காணியின் மிகுப பாகங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

இல L.H 987

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற திருத்த சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளை பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் புலங்குலம் ஆவிய நான இததால் பிரகடனம் செய்யுகிறேன்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் திருத்தப்பிரகாரமும் நான இததால் அறிவிக்கிறேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி அமைச்சர்

எடுத்தறக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கொழும்பு,

1955 ம ஆண்டு (ஏப்ரல்) சித்திரைமீ 5 ந ௨

காணிகளின் விபரம்

(1) அனுராதபுர டிஸ்திரிக், குறுலுபலாதத, கல்பே கோறனை, துறை 26, வலகவிட்டவெவ கிராமத்தில் உள்ள டெமற்றகறாஇடம் எனப்படும் 8 பேர்ச்சல விசாலமானது கீழ்க்காணப்படும் எல்லைகளையுடையதுமான காணி —

வடக்கு மதவாச்சி-கொரோப்பததானே ரோடக்காக விடப்பட்ட காணி, கீழ்க்கு வலகவிட்ட வெவ குளம், தெற்கும், மேற்கும் பீ ருனஹாமியால் உரிமைகொள்ளப்படும் சொந்தக் காணி

(2) அனுராதபுர டிஸ்திரிக், குறுலு பலாதத, கல்பே கோறனை, துறை 26, வலகவிட்டவெவ கிராமத்தில் உள்ள கொங்கறாஇடம் எனப்படும் 1 ரூட, 4 பேர்ச்சல விசாலமானது கீழ்க்காணப்படும் எல்லைகளையும் உடைய காணி —

வடக்கும், கீழ்க்கும் ஏ சிலம்புவாவு மறுபேரும் உரிமைகோரும் சொந்தக் காணி, தெற்கு மதவாச்சி-ஹொறவப்பததானே ரோடக்காக விடப்பட்ட காணி, மேற்கு வலகவிட்டவெவ குளத்திற்காக விடப்பட்ட காணி

Q 2722/J 54 LG 494

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தறக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இததால் அறிவிக்கிறேன்

எடுத்தறக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 2,214 கிராமம்—நிகவல்

துண்டு 1

காணியின் பெயர் நுககஹவத்த, விபரம் 50 வரக்கம் சென்ற தோட்டம், உரித்தாளியின் பெயர் கெட்டி வி எ பனகல், வெடமுகாநதிரம் கொத்தலவெல கமகெ பெச்சொறாமி, கொடிகாற ஆர்ச்சிகெ சிவஹ அபுஹாமி, இவர்கள் எல்லாரும் நிகவலவிலிருப்பவர்கள், விசாலம் ஏ 0, ரூ 0, ப 19

துண்டு 2

காணியின் பெயர் நுககஹவத்த, விபரம் ரப்பாத தோட்டம், உரித்தாளியின் பெயர் கெட்டி வி எ பனகல், வெடமுகாநதிரம், கொத்தலவெல கமகெ பெச்சொறாமி, கொடிகாற ஆர்ச்சிகெ சிவஹ அபுஹாமி, இவர்கள் எல்லாரும் நிகவலவிலிருப்பவர்கள்; விசாலம் ஏ 0, ரூ 0, ப 10

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1955 ம ஆண்டு ஜூலை மாதம் 6 ந்த தேதி காலை 11 மணிக்கு வெகவாடி விடில் எனமுறைப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும் அதற்கை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆண்டு ஜூன் மாதம் 22 ந்த திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ சி நவரடனராசா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

கொழும்புக் கச்சேரி,

1955 ம ஆண்டு மேமீ 5 ந ௨

துண்டு 1

காணியின் பெயர் மறாகக்குமபுற

விபரம் நெல்வயல், அங்கே வரம்பும், ஒரு மதவுக் கண்ணும் உண்டு உரித்தாளியின் பெயர் கப்புதநதிரிகே விலவியம் கிஞ்சோ, கப்புதநதிரிகே நோமில கிஞ்சோ, மீவனப்பலான விசாலம் ஏ 0, ரூ 0 ப 14

துண்டு 2

காணியின் பெயர் பிறறவலகக்குமபுற

விபரம் நெல்வயல், அங்கே வரம்பும் ஒரு மதவுக் கண்ணும் உண்டு உரித்தாளியின் பெயர் டீரா அபேரடன, மீவனப்பலான விசாலம் ஏ 0, ரூ 0, ப 6

துண்டு 3

காணியின் பெயர் பிறறவலகக்குமபுற

விபரம் நெல் வயல், அங்கே வரம்பும், ஒரு மதவுக் கண்ணும் உண்டு உரித்தாளியின் பெயர் கப்புதநதிரிகே அரேன கிஞ்சோ, மீவனப்பலான விசாலம் ஏ 0, ரூ 0, ப 35 9

துண்டு 4

காணியின் பெயர் அலவெடும்

விபரம் நெல் வயல், அங்கே வரம்பும், ஒரு மதவுக் கண்ணும் உண்டு உரித்தாளியின் பெயர் எச் டீ எம் விக்ரமடன, எச் டீ பொடி அபுஹாமி, ஜே சானில கிஞ்சோ, எச் முனில அபுடி, எச் அரோன கிஞ்சோ, மீவனப்பலான விசாலம் ஏ 0 ரூ 0, ப 311

துண்டு 5

காணியின் பெயர் மஹாக்குமபுற

விபரம் நெல் வயல், அங்கே ஒரு வரம்பு உண்டு உரித்தாளியின் பெயர் ஹப்புதநதிரிகே கெறலகிஞ்சோ, கப்புதநதிரிகே முனில அபுடி, மீவனப்பலான விசாலம் ஏ 0 ரூ 0, ப 16 4

துண்டு 6

காணியின் பெயர் மஹாக்குமபுற ஒவிதக்

விபரம் நெல் வயல், அங்கே ஒரு வரம்பு உண்டு (ஒன்றும் பயிரிடப்படவில்லை) உரித்தாளியின் பெயர் கப்புதநதிரிகே ஜேறலகிஞ்சோ, மீவனப்பலான விசாலம் ஏ 0, ரூ 0, ப 18 0 மொத்தம் ஏ 0 ரூ 2, ப 23 4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1955 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 28 ந்த திகதி முறக்கல் 10 மணிக்ஹொறனை விடுதிசாலைமில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 18 ந்த திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ எல் பாலசூரிய,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

களுத்தறைக் கச்சேரி,

1955 ம ஆண்டு (ஏப்ரல்) சித்திரைமீ 29 ந ௨

இல L 3331

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உபபிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இததால் அறிவிக்கின்றேன எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 2,056 கிராமம்—இத்தவல்கொண்ட

துண்டு 1

காணியின் பெயர் வீயேனரும்புர,
விபரம் வயல் நிலம்,
உடந்தையாரின் பெயர் விதானையாலகே கப்புலா,
விசாலம் ஏ 0, றா 0, ப 20 2

துண்டு 2

காணியின் பெயர் மீகொடும்பொல,
விபரம் வயல் நிலம்,
உரித்தாளியின் பெயர் அமபுலாமபே அனுமத்திகெதர ரணாண்டா,
மேற்படி ரனமெலிக்கா,
விசாலம் ஏ 0, றா 0, ப 11 5

துண்டு 3

காணியின் பெயர் பலபேல,
விபரம் வயல் நிலம்,
உரித்தாளியின் பெயர் அம்புலாமபே ஏத முதியானசலே உடுகம கெதர முத்துபண்டா, அம்புலாமபே ஏத முதியானசலே உடுகமகெதர ரனமெலிக்கா, அம்புலாமபே ஏத முதியானசலே உடுகமகெதர ஏகக னாயக,
விசாலம் ஏ 0, றா 0, ப 11 1
மொத்தம் ஏ 0, ப 1, ப 02 8

குறிப்பு—15 1515 வெளியிடப்பட்ட 10,832 ம இலக்கங்கொண்ட அரசாங்க "கெசெற" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 6 154 ன L 3331 எனற அறிவித்தல் இததால் ரத்த செய்யப்படுகின்றது

மேற்கூறிய உரித்துப்பேச்சினற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1955 ம ஆண்டு ஜூன் மாதம் 18 ந திகதி மு ப 9 மணிக்கு தம்புள்ள தாணுயத்தில் எனமுன்பாக வெளியிடப்பட்டும் அக்காணியில் அவா களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆண்டு ஜூன் மாதம் 11 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப் படுகின்றனா

ர எச செனவிரதன,
டிஸ்திரிக் இணை உதவி அரசாட்சி ஏசண்டு

மாத்தளைக் கச்சேரி,
1955 ம ஆண்டு மே 5 ந உ

இல LA 3455/A

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன

ஆரம்பப்பட இலக்கம் A 2,230 கிராமம்—நாராங்கொலை

துண்டு 1

காணியின் பெயர் : கெளடக்கமமன தோட்டம்
விபரம் தேயிலை 35 வயது, காடு, ரப்பா 35 வயது
உரித்தாளியின் பெயர் கே பீ மரிக்கார, ரத்தோட்டை
விசாலம் ஏ 8, றா 1, ப 14

துண்டு 2

காணியின் பெயர் கெளடக்கமமன தோட்டம்
விபரம் தேயிலை 35 வயது, மேற்படி கைவிடப்பட்ட தேயிலை, காடு
விசாலம் ஏ 22, றா 1, ப 28

துண்டு 3

காணியின் பெயர் கெளடக்கமமன தோட்டம்.
விபரம் தேயிலை 35 வயது, மேற்படி பழைய தேயிலை கன்றுகளை கொண்ட காடு
உரித்தாளியின் பெயர் கே பி மரிக்கார, ரத்தோட்டை.
விசாலம் ஏ 3, றா 2, ப 12

துண்டு 4

காணியின் பெயர் குளுகல்பரியவேன
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் கே வீ மாரிமுத்து
விசாலம் ஏ 1, றா 0, ப 31
மொத்தம் ஏ 35, றா 2, ப 35

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேச்சினற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1955 ம ஆண்டு ஜூன் ஆனி மாதம் 24 ந திகதி காலை 1 30 மணிக்கு மாத்தளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளியிடப்பட்டும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆண்டு ஜூன் ஆனி மாதம் 17 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

ர எஸ் பெரேரா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு
மாத்தளைக் கச்சேரி,
1955 ம ஆண்டு மே 5 ந உ

இதையிடற்கு கடிதம் எழுதுவோர் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும் கு இல LD 7341

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம, உபபிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தால் திருத்தப்பெற்றபிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
அட்டவணை

இணை இலக்கம் 2, இ சி ப இல 629. கிராமம்—லூக்கால்கொட்ட

துண்டு 43

காணியின் பெயர் லூக்கால்கொட்டில் இடம்
விபரம் ஓலைவீட்டின் ஒரு பகுதி கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் திருமதி பீ எம் அனறாடோ, அம்பாந் தோட்டை
விசாலம் ஏ 0, றா 0, ப 30 1.

துண்டு 44

காணியின் பெயர் பஹுவல்கும்புற
விபரம் நெல்வயல்
உரித்தாளியின் பெயர் திரு ரீ கே பூரூ அம்பாந் தோட்டை
விசாலம் ஏ 0, றா 0, ப 15 3.

துண்டு 46

காணியின் பெயர் பஹுவல்கும்புற
விபரம் ஒரு நெல்வயல்
உரித்தாளியின் பெயர் திரு மீ கே சிலவா, விகிரமசூரியி, காத்தலுவல, அக்காணம்
விசாலம் ஏ 0, றா 0, ப 0 4

துண்டு 47

காணியின் பெயர் பஹுவல்கும்புற
விபரம் : நெல்வயல்
உரித்தாளி : திரு ரீ கே பூரூ, அம்பாந் தோட்டை
விசாலம் : ஏ 0 றா 0 ப 6 0

துணை 48

காணியின் பெயர் மஹுவேல
 விபரம் 3 வாழைமரங்கள் கொண்ட தோட்டம்
 உரித்தாளர் திரு சீ கே பூரூ, அம்பாநதோட்டை
 விசாலம் ஏ 0 றா 0, ப 1 0

இணை இலக்கம் 2. இ டி ப இல 634 கிராமம்—கொன்கிளா

துணை 125

காணியின் பெயர் காளினகம்
 விபரம் நெலவயல்
 உரித்தாளர் (1) திரு சீ எல் எம் மூரூத, பகுதி நீதிமன்றம், தங்காலை, (2) திருமதி ஓ எம் ஏ வாழிட காளிம் விலா, தங்காலை, (3) திருமதி எம் ஐ எம் சுபியான, காவிலிலா, தங்காலை, (4) திருமதி சித்தி கதிஜா ஆபுடனா, லேகவீழ், தங்காலை, (5) செல்வி சித்தி ஜகர் ஆபதீன, லேகவீழ், தங்காலை, (6) முஹமட் வகீர் ஆபுடனா, லேகவீழ், தங்காலை, (7) இரட் எ எம் ஸஜீ, இலக்கம் 69, கெட்டவலமுல்லை ஒழுங்கை, தெமட்டக்கொட, கொழும்பு, (8) எம் ஆர் ஏ. றசீக், இலக்கம் 69, கெட்டவலமுல்லை ஒழுங்கை, தெமட்டக்கொட, கொழும்பு, (9) திருமதி எம் ரீ காளிம், மாசிடா இல்லம், கங்காலை, (10) திருமதி எ டீ எம் நஜீம், ஹகமன் (11) திரு எம் சீ ஏ காதா, முனிசி பாஸடி, கண்டி, (12) திரு எம் சீ எம் அப்துல் வாஹீட், இலக்கம் 69, கெட்டவலமுல்லை ஒழுங்கை, தெமட்டக்கொட, கொழும்பு, (13) திருமதி எம் ஆர் கனிபா, தங்காலை

விசாலம் ஏ 0, றா 0 ப 22 4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிற்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1955 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 14 ந திகதி பிற்பகல் 2 மணிக்கு அம்பாநதோட்டைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1955 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 7 ந திகதிக்கு முன்னர் எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஜே ஜே இராசநாயகம்,
 பகுதிக் கூட்டு உதவி அரசாட்சி அபிபா

அம்பாநதோட்டைக் கச்சேரி,
 1955 ம (மே) வைகாசிமீ 2 ந உ

இலக்கம் L A 2965/3 54 D468

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

திருக்கோணமலை, பட்டணப்பகுதி உடையரினது, பட்டணப்பகுதி காரியாதிக்காரியினது எல்லைக்குட்பட்ட ஆரம்ப பட இலக்கம் A. 1,100 என்ற காணி

துணை 1

காணியின் பெயர் கடற்கரைவளவு, 20 1 ம இலக்கத்தைக்கொண்ட உடதுறைமுக வீதி,
 விபரம் 3 நிரந்தர கட்டிடங்களையும், 40 தொடக்கம் 60 வருடங்களான 2*தென்கை மரங்களும் கொண்ட தோட்டம்,
 உரித்தாளியின் பெயர் நோாத கோல்ட் வீதியிலிருக்கும் ஜீ எம் ஏரன் சிலவா திருக்கோணமலை,
 விசாலம் ஏ 0, றா 2, ப 07 55

துணை 2

காணியின் பெயர் கடற்கரைவளவு 198 ம இலக்கத்தைக் கொண்ட உடது, உடதுறைமுகவீதி,
 விபரம் 5 நிரந்தர கட்டிடங்களும், 1 தற்காலிக கட்டிடத்தின் ஒரு பகுதியும், 20 தொடக்கம் 40 வருடங்களைக் கொண்ட 8 தென்கை மரங்களும்,
 உரித்தாளியின் பெயர் கே சாரி, கட்டிட கொந்தராத்துக்காரர், திருக்கோணமலை,
 விசாலம் ஏ 1, றா 2, ப 26 81

துணை 3

காணியின் பெயர் கடற்கரை வளவு 192 ம இலக்கத்தைக் கொண்ட உடது, உடதுறைமுகவீதி,

விபரம் 30 முதல் 40 வருடங்கள் கொண்ட 22 தென்கை மரங்களும், 35 வருடங்களுக்கொண்ட 1 தற்காலிக கட்டிடமும், 1 தீர்ந்த கட்டிடத்தின் பகுதியும்,

உரித்தாளியின் பெயர் பி கே ருத்திரா, ரீ 253, டொகயாட், திருக்கோணமலை,

விசாலம் ஏ 0, றா 2, ப 03

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிற்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1955 ம ஆண்டு ஆணி மாதம் 13 ந திகதி, காலை 9 30 மணிக்கு திருக்கோணமலைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும், அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆண்டு ஆணி மாதம் 1 ந திகதிக்கு முன்னர் எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

அன்றை ஆர் மெக்லெய்லா,
 உதவி மாக்காண அபிபா

திருக்கோணமலைக் கச்சேரி,
 1955 ம (மே) வைகாசிமீ 4 ந உ

இல., J/LG/654/53/LM 5539

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் B 804 கிராமம்—பிறற்குமா (பிரிவு) வட்டார இலக்கம் 3 பிற்றற்குமா, கேகாலை நகராணை எல்லைக்குள்ள

துணை 1

காணியின் பெயர் கொட்டகாமவதக் கணக்கிடப்பட்ட இலக்கம் 150 (பிரிவு) கொழும்பு-கண்டி ரோட,

விபரம் 40 வருஷ தென்னந்தோட்டம் (இப்பகுதியில் மரங்களில்லை), உரித்தாளியின் பெயர் திருமதி ரி பீ பானப்பொக்க, இலக்கம் 57/4, வினாறல் டிகமனல் தெரு, ஹவ்வெலக் ரவுன், கொழும்பு,
 விசாலம் ஏ 0, றா 0, ப 02 38

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிற்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1955 ம (மே) ஜூலை மாதம் 5 ந தேதி காலை 10 மணிக்கு கேகாலைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம (மே) ஜூன் மாதம் 28 ந தேதிக்கு முன்னர் எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

எ எல் பெரோரா,
 டிலத்திரிக உதவி அரசாட்சி எண்ண

கேகாலைக் கச்சேரி,
 1955 ம (மே) மேமீ 5 ந உ

இலக்கம் J/HLG/1551/LM 5537

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டப்படி திருத்தியமைக்கப்பட்ட பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணை 1

காணியின் பெயர் தெற்றியுவல குமபுற

விபரம் நெல்வயல

உரித்தாளர் ஹிங்குலோய், மாவனல்ல வாசிகளான ஏ கே எம் அப்துல் கவலூர், ஏ கே எம் செயது மொஹமட், ஏ எம் ஏ ஏ, றஹிமன் மறைக்கார்

விசாலம் ஏ 0 றா 2, ப 34

துணை 2

காணியின் பெயர் தெற்றியுவலகுமபுற

விபரம் நெல் வயல

உரித்தாளர் எம் எஸ் சமசுடீன் ஸ்பே, வியாபாரி, மாவனல்ல விசாலம் ஏ 0, றா 1, ப 18 4

மொத்தம் ஏ 1, றா 0, ப 12 4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1955 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 7 ந திகதி காலை 10 மணிக்கு மாவனல்ல விடுதி வீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1955 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 30 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

எம் ஜீ வி பி டபிளயு சமரசிஹு,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

கேசலைக் கச்சேரி,
1955 ம (மே) வைகாசிமீ 5 ந உ.

காணிக் கச்சேரி விளம்பரம்

காணி பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும் மத்திய வகுப்பு இலங்கையரைத் தெரிவு செய்வதற்கான காணிக் கச்சேரி

திருக்கோணமலை உதவி மாகாண அதிபர் அவர்களால் கீழே விபரிக்கப்படும் காணிகளைக் கேட்கும் விண்ணப்பகாரர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு 1955 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 8 ந திகதி காலை 9 30 மணிக்கு திருக்கோணமலைக் கச்சேரியில் காணி அபிவிருத்திச் சட்டங்களுக்கமைய ஒரு காணிக் கச்சேரி நடாத்துவாரா என்று இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது

2 மத்திய வகுப்பு இலங்கையருக்கு மட்டுமே இக்காணிகள் வழங்கப்படும்

3 எல்லா விண்ணப்பங்களும் கச்சேரிகளிலிருந்து பெறக்கூடிய எல் சி 44 என்ற பத்திரத்தில் எழுதப்படும் 1955 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 1 ந திகதியிலன்றி அல்லது அதற்குமுன் திருக்கோணமலைக் கச்சேரி உதவி மாகாண அதிபர் அவர்களுக்கு அனுப்பப்படல் வேண்டும்

4 விண்ணப்பகாரர் நிலத்தைப் பயிரிட ஆயத்தமாக இருத்தல் வேண்டும் நிலத்தை அபிவிருத்திசெய்யத் தங்களுக்குள்ள திறமையை குறித்த காணிக் கச்சேரியில் திருபிக்கவேண்டும்

5 ஒவ்வொரு விண்ணப்பகாரரும் குறித்த காணிக் கச்சேரியில் நோமுகமாயத் தெரிபடவேண்டும் அல்லது தனது சார்பில் சமூகமாய் யிருக்க ஒரு பிரதிநிதியை அனுப்பிவைக்கவேண்டும் நோமுகமாய் அல்லது பிரதிநிதி மூலம் சமூகமளியாதவர்களின் விண்ணப்பங்கள் காணிக் கச்சேரியில் கவனிக்கப்படமாட்டாது

6 தெரிவுசெய்யப்படும் ஒவ்வொருவரும் ஏக்கருக்கு ரூபா 3 வீதம் காணிக் கச்சேரியிலன்றி பணம் கட்டவேண்டும் விண்ணப்பகாரரின் தவறுதலால் ஏற்படும் நில அளவை சார்பாக அரசினருக்கு அவசியமற்ற செலவுகள் ஏற்படின் இப்பணம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது இது விஷயத்தில் காணிக் கொமிஷனரின் தீர்ப்பே முடிவானது

7 1 ஏக்கருக்கு கட்டவேண்டிய வருடாந்தப் பணம் ரூபா 4

8 இக்காணிக் கச்சேரி சார்பாக மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் திருக்கோணமலை உதவி மாகாண அதிபருக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்

அன்றை ஆர் மெகஹெயலா,
உதவி மாகாண அதிபர்

திருக்கோணமலைக் கச்சேரி,
1955 ம (மே) வைகாசிமீ 2 ந உ.

கொடுக்கப்படவிருக்கும் காணியின் விபரங்கள்

இடம் உப்பூரல், உழக்களி

காரியாதிகாரியின் பிரிவு கொட்டியாரப் பற்று

விசாலம் ஏ 400, றா 0, ப 0

விருத்திபண்ணக்கூடிய பயிர் தென்னையும் மாலும்

காணி மீட்டற் சட்டம்

இலக்கம் J 54 L 369/LRO/APL 5560/LM 5554

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கும் சட்டத்தின் 7 ம பிரிவினையும், 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினையும் அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கும் சட்டத்தினையும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) சட்டத்தினையும் பெற்றுக் கொள்ள எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1955 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 29 ந திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத டெண்டுகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1955 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 22 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கேசலை டிஸ்திரிக் உதவி ஏஜென்ட் ஏ எல் பெரோர் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையி் இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஏ எல் பெரோர்,
கேசலைக் கச்சேரி, டிஸ்திரிக் உதவி அதிபர்
1954 ம (மே) (ஏபரில்) சித்திரைமீ 30 ந உ.

இலக்கம் J 54 L 369/LRO/APL 5560/LM 5554

கடைசிக் கிராமப் படம் இலக்கம் 115 க்கு அனைத்துள்ள துணை 3 கிராமம்—ஏறனாவல்

துணை 389

காணியின் பெயர் கொன்றெல்ல, கொன்னேகொல்லேறேன அல்லது கொன்றெல்லகேயுன்கொல்லேறேன

விபரம் 30 வருஷ் றப்பா

உரித்தாளியின் பெயர் எம் ஐ எம் யுசவு, உன்கொல்லேறேன, எஸ்டேட், ஏறனாவல், வறக்காப்பொல்

விசாலம் ஏ 6, றா 3, ப 09

துணை 390

காணியின் பெயர் கொன்றெல்ல, கொன்னேகொல்லேறேன அல்லது கொன்றெல்லகேயுன்கொல்லேறேன

விபரம் 30 வருஷ் றப்பா

உரித்தாளியின் பெயர் எம் ஐ எம் யுசவு உன்கொல்லேறேன, எஸ்டேட், ஏறனாவல், வறக்காப்பொல்

விசாலம் ஏ 0, றா 0, ப 2

மொத்தம் ஏ 6, றா 3, ப 11